1987 மார்ச் 26]

கொடுக்க வேண்டியதுதான். அப்படித்தான் இன்றைய சூழ்நிலை இருந்துகொண்டிருக்கிறது. ஆகவே, தண்ணீர் எங்கே கிடைக்கிறதோ அங்கே தண்ணீர் எடுக்கிற ஏற்பாட்டை செய்து கொண்டு இருக்கிறோம். ஆகவே தண்ணீர் கிடைக்கிற இடத்தில்தான் குடிநீர் வடிகால் வாரியம் தற்போது இந்த வறட்சி நிலையில் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.

வேடசந்தூர் வட்டம், எரியோடு நகரில் குடிதண்ணீர் தட்டுப்பாடு

185—(*வினா எண் 10335) மாண்புமிகு திரு. வேடசந்தூர் வி. பி. பாலசுப்பிரமணியன் (பேரவைத் துணைத் தலைவர்): மாண்புமிகு தொழில் மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா—

வேடசந்தூர் வட்டம், எரியோடு நகரில் குடி தண்ணீர் தட்டுப்பாட்டை நிரந்தரமாக தவிர்க்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன?

மாண்புமிகு திரு. க. இராசாராம்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, எரியோடு பேரூராட்சி ஊரகப் பேரூராட்சியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற ஊரகப் பேரூராட்சிகளில் ஊரக குடிநீர்த் திட்டத்தின் கீழ், முழு மானிய அடிப்படையில் குடிநீர் வழங்கும் திட்டத்தினைச் செயற்படுத்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இக்கிராமப் பேரூராட்சிக்கு குடிநீர் வழங்குவதற்கான திட்ட ஆய்வு வேலைகள் 1987-88 ஆம் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும்.

மாண்புமிகு திரு. வேடசந்தூர் வி. பி. பாலசுப்பிரமணியன் (பேரவைத் துணைத் தலைவர்): மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்தப் பேரூராட்சிப் பகுதி முழுவதும் குடிநீர் பிரச்சினைகள் என்பது நிரந்தரமாக இருக்கிற ஒன்று. மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இந்த ஆண்டு அதற்கான ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று சொன்னார்கள். ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறபோது இந்த நகரத்தை மட்டும் கணக்கில் கொள்ளாமல் இதைச் சுற்றி இருக்கிற கிராமங்களுக்கும் ஏற்படுத்தப்பட இருக்கிற இந்த குடிநீர் திட்டத்தில் குடிநீர் கிடைப்பதற்கான வாய்ப்புகள் பற்றி அறிய ஆய்வின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. க. இராசாராம்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அவருடைய கேள்வியில் கொடுத்துள்ள எரியோடு எஸ். புதூர், மீனாட்சிபுரம், பாண்டியன் நகர், குண்டம்பட்டி, சின்னக்குட்டியப்பட்டி, குறும்பட்டி, புதும்விளையான்பட்டி, ஏறாதசமுத்திரம், கங்கைநாம், மணியன்காரன்பட்டி, பண்ணைப்பட்டி, உத்தமன்பட்டி, எம். புதூர், மாவாம்பட்டி ஆகிய எல்லா இடங்களிலும் குடிநீர் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை இந்த அரசு செய்து கொண்டு வருகிறது. ஆங்காங்கே சில இடங்களில் எல்லாம்—சில கிராமங்களில் தண்ணீர் வறண்டு போய் இருக்கிறது. வறண்டுபோய் இருக்கிற கிராம மக்கள் பக்கத்தில் உள்ள கிராமங்களிலிருந்து தண்ணீரை எடுத்துக்கொள்கிறார்கள். அந்தச் சூழ்நிலைதான் அங்கே நிலவுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதியில் வனஸ்பதி தொழிற்சாலை.

186—(*வினா எண் 8153) திரு. அ. வெங்கடாசலம்:** மாண்புமிகு தொழில் மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதி, ஆலங்குடியில் வனஸ்பதி தொழிற்சாலை அமைக்கும் திட்டம் அரசிடம் உள்ளதா?

(ஆ) ஆம் எனில், அதன் விபரம் என்ன?

மாண்புமிகு திரு. க. இராசாராம்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, (அ) இல்லை.

(ஆ) கேள்விக்கு இடம் இல்லை.

திரு. த. புஷ்பராசு: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் அமரர் திரு. கே. வி. சுப்பையா அவர்கள் ஆலங்குடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் இருந்து அடுத்து 1978-ல் நான் அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த நேரத்திலும் சரி தொடர்ந்து இப்போதும் அந்த ஆலங்குடியில் ஒரு வனஸ்பதி தொழிற்சாலையை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வந்து கொண்டு இருக்கிறோம். ஆலங்குடி